



இஸ்லாம் மித்திரன்.

Islam Mittiran.

“லா இலாஹு இல்லை லா ஸி
முஹம்மது ரஹ்மானு லா ஸி”

1/த். 1. { அறப் பூ 181-ஆம் மீ 15 வ ச. கி. } 1/ல. 13. { இக்கிலங்கி 1894-ஆவணி மீ 18 வ ச. கி. }

பாரிசீக தேசம்.

ட்ட பட்டாடைகள், சால்வைகள்,
இரத்தின கம்பளம், பட்டு வள்ளிரங்
கள், மூதலியவைகள் செய்வதில் மிக^{வும்} கை தோந்தவர்கள். அவர்கள்

நாம் வாசக் செய்யும் இலங்கைத் தே
சேரச்சிற்கு வடமேற்கில் பாரிசீக தே
சம் இருக்கிறது பாரிசீக சாலியைச் சேர்த் தே
அனைக் கணத்தார் குழுமே வர்கள்; ஒன்று அசத்தியமும் மோச
வித்து இருக்கிறார்கள். அதைத் தேசத்து குனமுள்ள துஷ்டர்கள் அவர்கள்
தூக்கும் குழுகளையொடு பாரிசீக மாந்திர வீற் பலா இருக்கின்றார். அவர்களு
ம் கமார் 70-லட்சம் பேர் இருக்கிறார்களையாறும் இல்லாம் மார்க்கம்; ஆ
கள். அவர்கள் மிகவும் வியக்காற்ற என்ற அவர்களில் கெருப்பை குழ்ப்பி
க்கு குதிரை வர்கள். உடைகள், வா கிறவர்கள் கூட அதேக் குதிரைகள்
ன் அல்லது கத்திகள், மண்டலம், போகள். அவர்களில் உய்தே சாமியா
ன் ஏல்லது வெள்ளி ரெண்டங்கள் டெ- லீ டி ரூப்ஸ் டட்டு அரைச் சோ

காம் ஒன்று உள்ளே போட்டுக்கொண்டு இருப்பார்கள்; சிழிக்குத்தோபோகிற வணசயில் அதைவாங்கமாட்டார்கள். அதற்குமேல் இறுக்கமான ஒரு வேல்ஸ்ட் கோட்டும் யிகவுஷ் தளர்ந்து இருக்கும் ஒருஅங்கியையும்போட்டுக்கொள்வார்கள்; தளர்ந்த நிசர் அல்லது கால் சட்டைகள் தான் அவர்கள் தரிப்பது. அவ்விடத்திய ஸ்திரீகள் உயர்ந்த பட்டினாலும்பெய்த சொக்காய்களும் காற் சட்டைகளும் போட்டுக்கொண்டு அதற்குமேல் காஷ்மீரத்து ரூால் வை ஒன்றை போத்துக் கொள்வார்கள். அவ்விடத்திய பெரிய மணிதர்களுடைய மாளிகைகள் வெளியில் பார்த்தால் கண்ணுக்கு ரம்பியமாய் இருக்கா. ஆனால் அனைத்துக்குள் அனேக உயர்ந்த நிலைக் கண்ணுடுகளும் இரத்தின கம்பளங்களும் கிறைந்து இருக்கும். சில அறைகளுள் பெரன் ணினாலும் கானுவித வர்ணங்களினும் சித்திரவேலை செய்து இருக்கும். அவர்களுக்குள் கலியாணச்சடங்கு மிகவும் சுன்வான்து. மாப்பிள்ளைட்டாரும் ஒரு வெப்பையும் பெண் வீட்டில்லங்கு சேர்வாளன்; ஒரு திரைச் சிலைக்குப்பின் பெண் வீட்டு ஸ்திரீகளும் கலியாணப் பெண்ணும் இருப்பார்கள். இப்படி இருக்கும் பொழுது வெப்பை எழுஞ்சு திரைச் சிலைக்கு வெளியில் தீண்று கொண்டு பெண்ணே சோக்கி இப்பொழுது நியமித்து இருக்கும் புருஷைக் கட்டிக்கொள்ள உணக்கு இஷ்ட மிருக்கிறதா வென்று கேட்பார். கொஞ்ச நாழி பொறுத்து கலியாணப் பெண் “ஆம்”

என்று மெள்ளச்சொல்லுவாள். அப்படிச் சொன்னவுடன் ஒரு உடன் பழக்கை எழுதி கை யெழுத்து வாங்கிக் கொள்கிறார்கள். தாங்கள் கொண்டுவர்த பிட்டாய்களைப் பெண்ணுக்கு அனுப்புகிறார்கள், அன்று சம்பந்தத்தில் யிகவும் ஆட்ம்பரத்துடன் மேளாத்தியங்களோடு ஊர் கோலத் தோடு மாப்பிள்ளை வீடு வர்து சேர்கிறார்கள். பெண்ணுக்கு கொடுக்கிற சீமந்தச் சாமான்களை டுடனே அனுப்பி விடுவார்கள். இந்தத் தேசத்தாருக்கு செய்யுள் அல்லது பாட்டில் மிகவும் பிரியம். கூவி வேலை செய்வவும் அவர்களுள் சிறந்த புலவர்கள் செய்து இருக்கும் பாடல்களைப் பாடுவார்கள். பாரிசீக தேசத்து சக்கரவர்த்திக்கு “ஷா” என்று பட்டம். அவருடைய பேராகிறது கல்றுதீன் இப்போது அந்தத் தேசத்தை ஆண்டுவரும் ஹா இதற்குமுன் இருக்கவர்களைப் பார்க்கினும் புத்திமான். இவருடைய காலத்தில் தேசம் சீர்ப்பட்டு வருகிறது. ஆசியா கண்டத்து இராசாக்களுக்குள் உள்ள தூர் நடக்கைகள் அவருக்குச் சில உண்டான போதிலும் அனேக நல்ல குணங்கள் அவசித்தில் இருப்பதாக மெச்சிக் கொள்கிறார்கள். அவர் ஜூரோப்பா தேசங்களுக்குப்போய் அங்காங்களை சீர்திருத்தமான விவாயங்களைக் கண்டு அவைக்கணங்க தமது தேசத்திலும் கல்வி நாகரீக முதலியவற்றை அபிவிருத்தி செப்து வருகிறார். மார்க்க விஷயத்தில் பூணிப்புடையவர் என்று சொல்லப்படுகிறார்.

பட்கோணியா தேசத்தார்.

தென் அமரிக்காகண்டத்தின்தென் பாகத்தில் பட்கோணியா என்று ஒரு தேசம் இருக்கிறது. அவ்விடத்தில் வாசம் செய்யும் சனங்கள் மிகவும் நெட்டையாய் இருக்கிறார்கள். சொதாரணமாய் அவர்களுடைய உயரம் 6' அடி! ஆனால் சிலர் ஏழு அடியும் அதற்கு அதிகமாயும் இருக்கிறார்களாம்! அவர்கள் இருக்கும் உயரத்திற்கு ஏற்ற சீரை காத்திரமும் இருக்கிறது. அவர்கள் நாகரீக மற்றவர்களாய் காடுகளில் பட்டைகளினாலும் புல்வினாலும் செய்யப்பட்ட குழிசைகளில் வாசம் செய்துகொண்டு இருக்கிறார்கள். ஒருவராலும் செயிக்கப்படாத இறுமாப்புக் கொண்ட வீரர்கள் இவர்கள். இவர்கள் அவ்விடத்தில் பயிரிட வேண்டுமென்கிற எண்ணமாவது அல்லது நாகரீக மடைய வேண்டுமென்கிற ஆசையாவதுகிடையா. அவர்களுடைய நிறம் மங்கலானது, பலமாயும் விசாலமூள்ள ஸ்தால சீரைத்தை யுடையவர்கள்; பெண்களும் இவ்வகைப்பட்டவர்களே; அவர்களுடைய தலை பெரிதாயும் மூகம் தட்டையாயும் இருக்கும். அவர்களுடைய தலைமயிர் கறுப்பாயிருக்கும் அவர்களுடைய பற்கள் மிகவும் வெண்மையாயிருக்கும். ஒருவித செழியின் பின்னியை அவர்கள் என்னேரமும் மென்றுகொண்டு இருப்பதினால் தான் அவர்களுடைய பற்கள் அவ்வளவு வெண்மையாயிருப்பதற்குக் கா

ரணமாம். அவர்களில் புருஷர்கள் தைரியமும் இறுமாப்புமூன்றாவர்கள். பெண்கள் சாந்தமும் நல்ல குணமுமையவர்கள். அவர்கள் சாப்பாடுஇல்லாமலே அனேக நாள் இருப்பார்களாம். அவர்களுடைய புதும் அல்லது கைகளின் பலம் மிகவும் வியக்கத்தக்கது.

பட்கோணியா தேசத்தார்களுடைய ஹெலை காட்டில் வேட்டையாடுவதும், வீட்டுக்குரிய பிருகங்களை வளர்ப்பதும், குதிரையில் பழுதுவதும், தாங்கள் வேட்டையாடுவதற்கு வைத்துக்கொண்டு இருக்கும் ஆயுதங்களைபழக்கம் செய்வதுதான். அவர்கள் காட்டில் திரிந்துகொண்டு இருப்பவர்களாதலால் தோலினால் கடாரமும் செய்து அவர்களுடன் கடவே கொண்டபோவார்கள். தோலினால் செய்த ஒருவித ஆட்டையை மேலே போட்டுக்கொண்டு இடுப்பில் கச்சை போட்டுக் கட்டிக்கொள்கிறார்கள். இடுப்பில் இருக்கும் கச்சையை அவிழ்த்துவிட்டால் மேலே இருக்கும் தோல் ஆட்டையை வேண்டுமானால் எடுத்து ஏறிந்து விடலாம். அப்படி மேலே போர்த்துக்கொண்டு இருக்கும் ஆட்டையை எடுத்து விடுவதினால் அவர்கள் கைகளை யுபயோகிப்பதற்கு தடையில்லாமல் சுனுவாயிருக்கும். முரடான தலைமயிரை ஒருவித தோல்வாரினால் சேர்த்து கட்டிக்கொண்டுருப்பார்கள். அவர்களுடைய முகத்திலும் உடம்பிலும் ஒருவித வர்ணத்தைப் பூசிக்கொள்கிறார்கள். அவ்விடத்திய ஸ்திரீகளுக்கும் புருஷர்களுக்கும் கரு

டுடுக்கட்டிப் பிசுவும் இருப்பதும். குரை குறிவுக்கிழும் அடுக்குக்கு பிகவும் மிட்டுக் குவக்கள் மதுபாணம் குழக்கிறதிலை பிகவும் தலையுள்ளவர்கள் எடுத்து அரிவுள்ளவர்களாயும் காணப்படுகிறார்கள். அவர்களுள் ஒருவர் குடிசெட்டுவாராடந்துகொள்வதில் ஒழுங்காயும் (அதபு) மரியாதையாயும் படித்து கொள்கிறார்கள். வேட்டையாடியாவது அல்லது சண்டையிலாவது சம்பாரித்த சாமான்களைப் பங்கிட்டுக்கொள்வதில் அவர்களுக்குள் ஏற்பட்டு இருக்கும் சட்டத்தையும் வழக்கத்தையும் அனுசரித்து நடப்பார்களோ தவிர அவைகளை மீறி நடக்கமாட்டார்கள். அவர்கள் பிகவும் யோக்கியர்கள். ஆனால் வெளிதேசுத்திற்கு வகுதால் பிகவும் கொடிய திருடர்களாய் இருக்கிறார்கள்.

நாகரீக மில்லாமல் காடிசளில் வாசம் செய்யும் சாதியாருள விவாகம் எப்படிகடக்கிறதென்றால், ஒரு பெண் இருந்து அவளை இரண்டு மூன்றுபேர் கட்டிக் கொள்ள இந்தப் பட்டால், அவர்களை ஒருவரோடாராவர் கண்ணைப் பெற்றும்படி செய்து அந்த சவுடையில் என்ன ஜெயிக்கிறானே அவன்தான் அந்தப் பெண்ணுக்குக் கணவன்.

இன்னும் சில சாதியாரில் தாய்தங்களையக்கும் உரவின் முறையாகும் பெண்ணை பிகவும் சாக்கிரதையாய் மறைக்குத் தாலத்துக்கொண்டு இருப்பார்கள். எவ்வளருவன் அந்தப் பெண்ணை தாப் தகப்பனாக்கும் தெரிய

யாமல் வெளியில் இட்டுக்கொண்டு போய்விடுகிறுமே அவன்தான் கணவன். ஆனால் இந்த பட்டகோணியாதேசுத்தில் அப்படியல்ல, கவியான மாவதற்குமுன் பெண்ணின் சம்மதம் பெற்றுக் கொண்டே செய்கிறார்கள். இந்த விஷயத்தில் எம்ம சாதியாரை விட மேல்தான். குழந்தை பிறக்கில் பிகவும் கொண்டாடுகிறார்கள். குழந்தை பிறக்கான அதற்கு சில குகிரைகளை இனுமாகக் கொடுத்து விடுகிறார்கள். அவைகள் அந்தக்குழந்தைக்கு எப்பொழுதும் ஆஸ்தியாயிருக்கின்றன. அவர்களில் ஒருவன் இறந்து விட்டால் அவனுடைய குதிரைகளையும், அவைகளின் கவசங்களையும், அவனுடைய ஆயுதங்களையும் அவனுடன் கூடபோட்டு கொளுத்தி விடுகிறார்கள். இவர்களுக்கு சத்தியமான ஒரு மார்க்கம் கிடையாது. அவர்களுடைய இங்டப்படி விருப்ப முளாதில் எம்பிக்கை வைக்கிறார்கள். இந்தத் தேசுத்தாருக்கு கடவுளிடத்திலும் இன்ஜூம் அனேக சில்லரை தேவதைகளிடத்திலும் எம்பிக்கையுண்டு. அந்த சில்லரை தேவதைகள் அனேகவித நோய்களையும் தீங்குகளையும் உண்டாக்குகின்றனவன்று எம்பிக்கிறார்கள். அவர்களுடைய கவியான காலங்களில் பெட்டைக்குதிரைகளை பலிவெகாடுப்பது வழக்கம். அந்த மாபிசத்தை நாய்கள் தொட்டு விட்டாலோ பெரிய தீங்குவரும் என்ற எண்ணுகிறார்கள். அப்படியாக பலிவெகாடுத் துதிரையின் தலை, முதுகெலும்பு, வால், ஹிருதயம், மு

தவியவைகளை ஒரு குண்றின் மேல் கொண்டபோய் ஒரு தேவதைக்கு ஆராதனை செய்கிறார்கள்

அவர்களுடைய ஆஸ்தி அவர்கள் வளர்க்கும் குதிரைகள்தான். அவர்களுடைய முக்கிய சாப்பாடு அவைகளின் மாம்சம்தான். தீக்குருவி, வாமா என்னும் ஒருவித காட்டு மிருகம் முதலியவைகளை வேட்டையாடுகிறார்கள். அவர்கள் வேட்டையாடும்போது கவனியெத்த ஒரு ஆயுதத்தைத் தான் பிரயோகம் செய்கிறார்கள். பத்து அல்லது பன்னிரண்டு பலம் பலா வள்ள இரண்டு கல்லுகளை பலமான எட்டு அடி நீளமான கழிற்றின் இரண்டு மூனைகளிலும் கட்டி இருக்கும். இந்தக் கயற்றில் கோர்த்து இருக்கும். ஒரு கல்லை வலது கையில் பிடித்துக் கொண்டு மந்திரிரு குண்டை விசையாகச் சுந்தி வெகு தூரத்தில் இருக்கும் மிருகங்களின் பேரில் குறிப்பாக ஏறிவார்கள். அது மிகவும் வேகமாய்ப்போய் அவைகளை காயப்படுத்தி விடும்; சில சமயங்களில் கொன்று விடும். இவ்வித கவனைப் பிரயோகம் செய்வதில் அவர்கள் மிகவும் சாமர்த்தியவான்கள்.

~~~~~  
பெரியோர்க்கிளாச்  
சங்கை செய்தல்.



நமி முசா அலைஹிஸ்ஸலாமுடைய காலத்திலொரு பாவி ஒரு சிற்றுரையில் மஷத்தாக அவனுடைய கெட்ட-

நடத்தைக்காக அங்குரவர்கள் அவனுக்கு குளிப்பாட்டையும் கபனிடவும் கல்லடக்கஞ்சு செய்யவும் பொருக்கக் கெட்டு அவனுடையகாலில் பிரியைக் கட்டி நாய்கள் தீண்ணும்படி குப்பைபக் குழியிலெறிக்கு விட்டார்கள். அவர்களுடைய மார்க்கத்தில் அப்படிச் செய்வது தகுமாயிருந்தது. அப்போது மறைவான கிருபையை யுடைய தகுமானுக்கு ஆண்டவன் முசா அலைஹிஸ்ஸலாமுக்கு வகியறிவித்தான். எப்படியென்றால் முசாவே! இன்ன சிற்றுரையிலுள்ள இன்ன மனிதன் மவத்தாகி அடக்கஞ்சு செய்யாது ஒரு குப்பைபக் குழியிலெறியப்பட்ட டிருக்கிறான். அவன் நம்முடைய அவனுயிராக்களி லொருவன் ஆதலால் நீரவு ஆருக்குப்போய் அவனை யும்முடைய கையாலே குளிப்பாட்டிக் கபனிட்டுத் தொழுவித்து கல்லடக்கஞ்சு செய்துவிட்டு வாருமென்று அறிவித்தான். அப்போது வாயி முசா அலைஹிஸ்ஸலாம் அங்கிடத்தை விட்டு அத் தலத்தை நாடிப்போய் அங்குரவர்களிடம் அந்த மவத்தானவரைக் குறித்துக் கேட்க அவர்களைலொரும் அவன் மிகக் கெட்டபாவி என்றும் வெட்டவெளிச்சமான பாதகனென்றால் சொன்னார்கள். அப்போது முசா அலைஹிஸ்ஸலாம் அல்லாஹுத்தூலா அவரை கல்லடக்கஞ்சு செய்யும்படி எனக்கு வகியறிவித்திருக்கிறான் ஆதலா வலவரை ஏறிக் கிருக்கும் ஊட்டைக் குப்பையைக் காட்ட வேண்டுமென்று சொல்ல அவர்கள் அவனிடத்தைக் காட்டி அவனுடைய கெடுதிகளைப் படிப்படிய

யே யறிவித்தர்கள். பின்பு ஏவி முசா அலைஹிஸ்ஸவாம் அந்த மனிதன் கு ப்பையில் வெறியப்பட்ட மிருப்பதையும் மனிதர்கள் அவனுடைய கெட்ட கடப்பக்ஞைப் பேசுவதையும் அவனை அல்லாஹாத்தஜூலா நல்லடக்கங்களை யிடுபடு வசீ யறிவித்திருப்பதையும் யோசித்து மிகப் புதை கொண்டு ஆண்டவனிடம் முன்னாத்துச்செய்து என்னுடைய ஆண்டவனே நீ இவனை குளிப்பாட்டவங் கபனிடவங் தொழு வித்து நல்லடக்கங்கு செப்பவும் வகு யறிவித்திருக்கிறோம். இங்குரவர்களை ஸ்தோரும் இவனை மகா கெட்டபாலி என்று தூயிட்கிறார்கள். இதனுடைய உள்ளமை உணக்கே தெரிய மாத லாஸ் இதை பெண்களிலிப்பாவென்று கேட்டார்கள். அப்போது அல்லாஹாத்தஜூலா என்னுடைய முசா வே! அவர்கள் சொல்லுவதெல்லாம் நிர்தான். ஆகிலும் அவன் மவுத்தாகும்போது என்னிடத்திலே மூன்று கருமத்தைக்கொண்டு சுபாரிசுதே டிப் பெற்றுக்கொண்டான். என்னுடைய பாவியான அடியாக்கள் அந்த முன்று கருமத்தைக்கொண்டு சுபாரிசுதே டிப் கேட்டிட சொன்றுவார்களேயானால் அவர்களுடையநடந்தகளை நிறை வேற்றுவேன். நான் கிருபையாளர்களைல்லோரிடும் அதிக கிருபையை உடையவனுடவிருக்க அவனெப்படிப்பட்ட பாவியாக விருக்தாலும் அவன் என்னிடம் மன்றுமிக் கேட்கும்போது நான் எவ்விதங்கொடர்திருப்பென் என்று அல்லாஹாத்தஜூலா திருவுள்ளாரான். அப்போது

முசா அலைஹிஸ்ஸவாம் என்னுடைய ஆண்டவனே! அந்த மூன்று மூன்று ஜாத்துக்களை இன்னதின்ன தெள்ளு அறிவிப்பாவெனக்கேட்க அப்போது அல்லாஹாத்தஜூலா முசாவே! அந்த மனிதனுடைய மவுத்து முகிசீபோது ஆண்டவனே! நான் வெளிக்கோ வத்திலும் வகுது பாவனுச்செம்த போதி அம் உள்ளாருங்கத்தில் உனக்குமாறு செய்வதிற் பொருங்கக்கெட்டு உன்னை வழிபடுவதற்கே பொருங்கியிருப்பேன், ஆகிலும் நான் பாவனு செய்ய நாடியபோது அதற்கிசைவாக மூன்று கருமங்க ஜொன்றும் வந்து கூடுகின்றன. அவைகளில் ஒன்றாலுது ஹவா நபுசென்ற சரீரயிச்சை இரண்டாவது செட்ட தோழுன் அஸ்ஸது தோழி மூன்றாலுது இப்பிலீஸ்ல் உன்னுவல்லா ஆகிய இந்த மூன்றும் ஒன்றாகக் கேர்ந்து என்னைப் பாவத்தில் இழுத்துவி கிக்கின்றன ஆண்டவனே! நான் இப்போது சொல்லியவைகளைல்லாம் உண்ணமெயன்று திட்டங்க நீயறிவாய் ஆதலால் என்னுடைய பிழையைப் பொறுத்தாள்வாமென்று கேட்டான். இரண்டாம் முன்னாத்தாவது - நான் பாவங்களைச் செப்பவும் பாலிக்கான வகளைக் கூடி நடக்கதும் உணக்கு நன்றாகத் தெரியும், ஆகிலும் ஸாவி கீன்களையும் மற்றும் பெரியோர்களையுன்று கேர்ந்திருப்பதும் அவர்களோடு கூடி வாழ்க்கிருப்பதும் எனக்கு மேத்தப் பிரியமாகத்தா னிருங்கத்தென்று சொன்னான். மூன்றாவதாவது - ஆண்டவனே நான் கெட்டவனுக்கியிருப்பதோதிலும் நல்லோர்களையே உவ

நூதங்கை செய்துவந்தேன். ஒரு கால்வாலூம் ஒரு கெட்டவழும் என் னிடத்தில் வந்தால் உன்னுடைய முகத்தை நாடி அந்த கல்வதுவாலூடைய மூணாத்தைத்தான் முக்கிணைறவேற்ற ருவேன். என்னுடைய ஆண்ட வளே நான் இப்படிச் செய்வதெல்லாம் என் ஊடைய ஹிருதயத்தில் உன்னை வழிபட்டு நடக்கவேன்துமென்றே யல்லது வேறால், ஆதலால் என்னுடைய பிழையை பொறுக்க வேண்டுமென்று கேட்டதால் நான் அவனுணைய பிழையைப் பொறுத்தேன் என்று அஸ்வாஹாத்தாஜுலா அறிவித்தான். இன்னும் ஒரு ஸிவ-யத்தில் மூன்றாவது முனுஜாத்தாவது - ஆண்டவளே என்னுடைய குற்றங்களை மன்னித்து கிருபைசெய்வாயாகில் உனக்கும் எனக்கும் உவப்பாகிய அன்பியாக்கள் கமிபார்கள் அவுலியாக்கள் சாவிகீன்கள் மலக்குகள் எல்லோரும் சுதோஷங்களாக கொண்டாடுவார்கள். அப்போது உனக்கும் எனக்கும் பகைவனுகிய இப்பீசஸல்லமீன் வியாகுலமடைவான். என்னை நீ அதாபு செய்வாயாகில் மூறகூறிட அன்பியாக்கள் அவுலியாக்கள் சாவிகீன்கள் சலகரும் சலிப்பார்கள். செய்தான்கள் மட்டும் சுதோஷம் அடைவார்கள் அப்படிச் செய்ததான்கள் சுதோஷம் மடைவதைக் காண, அன்பியாக்கள் அவுலியாக்கள் முதலிய நல்லோர்கள் சுதோஷமடைவது உனக்கு மெத்தவும் பொருத்தமாகவீ ருக்குமென்று நான் நன்றாய்திரிக்கிறேன். ஆகையால் என்னுடைய நூண்டவளே நான் சொல்லியவை உ

என்னமெயன்று நீ அரித்திருப்பதால் என்னுடைய குற்றங்களை மன்னித்து என்னுடைய பிழையைப் பொறுத்துக் கிருபை செய்வேவன்துமென்று கெஞ்சி இரக்த காரணத்தால் அவனுக்குப் பிழையைப் பொறுத்துக் கிருபைசெய்தேன். என்னுடைய மூசாவே நான் மிருங்க பிழையைப் பொறுப்பவன் பிகவும் கிருபை செய்வன் யாவதனாலும் பூயி தொடக்கம் வானமாவும் குவியத்தக்க பிழையைச் செய்து பின்னால் தன்னுடைய பாலங்களை நீண்த்து ஆடி சுவித்து என்னுடைய மூன்னின்று விளங்கப்பட்டு செய்து பிழையைப் பொறுக்கத் தேவோஞ்சில் அப்படிப்பட்டவனுடைய பிழையைச் சக்கின்றியே பொறுத்திடுவேன். இந்த அடியானும் அவ்விதமே விண்ணப்பஞ்செய்து பிழையைப் பொறுக்கத் தேயித்தால் அவனுடைய பிழைகளைவாற்றியும் பொறுத்து விட்டேன். ஆகையால் நீர் நான் ஏவியபடியே நல்லடக்கம் செய்யும் அவனுக்காக அந்த ஜினுஸாவுக்கு வந்தவர்களைவாற்றியையைப் பொறுத்துவிட்டேன். ஆகையால் நீர் நான் ஏவியபடியே நல்லடக்கம் செய்யும் அவனுக்காக அந்த ஜினுஸாவுக்கு வந்தவர்களைவாற்றியையைப் பொறுத்துவிட்டேன் என்று அல்லாஹாத்தாஜுலா அறிவித்தான்.

ஆகையால் அல்லாஹாத்தாஜுலாவின் அடியார்களே! நாம் பாவிகளாய்ப்போன்றுமென்று அவனுடைய நத்துதல் கெட்டுப்போகாமலும் நன்மைகளைச் செய்கிறோமென்று பெருமைபாராட்டித் தமிழம் மதிக்காமலும் கூடிய அளவு ஏவலை எடுத்து விலக்கீத்தலிருக்கு நடந்து ஒரிக்கத்தில் தவபாரோடும் கவிடாவோடு சமான் சரா

மத்தாய் மவுச்சாகத் தெண்டித்துக் கொள்கூடும்.

### கல்விப்பொருள்.

1. கல்வரதவர்கள் பலராக இருப்பிலும், நற்ற ஒருவனுக்கு உப்பாகார்கள் (எப்படியெனில்) நட்சத்திரங்கள் பலவாயிருந்தாலும் சிந்திரனுக்கு ஒப்பாகா.

2. செல்வப்பொருளைப் பரங்கிலும் கல்விப்பொருளே அதிகமாகும் (எப்படியெனில்) செல்வப்பொருளை திருடர் முதலரனவர்கள் அபகரிப்பார்கள் கல்விப்பொருளையோ வென்றால் ஒருவரும் அபகிளிக்மாட்டார்கள் அல்ல. மனும் செல்வப்பொருள் பிற குக்குக்கொடுக்குந்தோறும் வளரும்.

3. நீங்கள் கல்வியைக்கற்குந்தோறும் உங்களுக்கு அறிவு வளர்க்குவொன்றேவரும் (எப்படியெனில்) மனம் நிக்கணியைத் தோண்டி தோறும் ஜூற்று நீர் கருது பெருகிக் கொண்டேவரும்.

4. ஒருவன் நற்ற வித்தையைப் பிறகுக்குச் சொன்னால் அந்தவித்தை பிரகாசமாயிருக்கும், சொன்னாலிட்டாற் பழிப்பை அடையும் (எப்படியெனில்) கணற்றுநீர் செல்வாகிக்கொண்டிருந்தாற் பரிசுத்தமாக இருக்கும் இல்லாம்பொன்று அந்த நீரைக்குடித்தும் அடைந்துபோடும்.

5. சிறுவயதிலேதானே வித்தையைப் படித்துக்கொள்ள வேண்டும் வயது முதிர்க்குமின்பு புத்தி சமுசாரத், திலை விழுக்கு வருத்தத்தையடைந்துகொண்டிருக்கும் அப்போது படித்ததாலும் வித்தை நன்றாகப் புத்தியிலை பதியமாட்டாது (எப்படியெனில்) அழுக்குறுத் தீவியிலே சாயம் போட்டால் அது பிடிக்கும் அழுக்குற்று தீவியிலே சாயம் போட்டால் அது பிடியாது.

6. சிங்கவிருக்குங் குகையிற் போனால் யானைத்தந்தங்களையும், முத்துகளையும், அடையலாம் எரியிருக்குமிடத்திற்போனாற் கழுதைத் தோலையும் எலும்பையும் மயிலையும் அடையலாம் அதுபோல் இஸ்மாளிகளிருக்குமிடத்திற்போனால் மேலான பொருளை அடையலாம் மூடர்களிருக்குமிடத்திற்போனால் இழிவான பொருளை அடையலாம்.